

அத்தியாவசிய விபரமிடல் ஆவணம்

நிலையான வைப்புக்களுக்கான கடன்கள்

கொமர்ஷியல் கிரெடிட் என்ட் .:பைனான்ஸ் பி.எல்.சி



நிலையான வைப்புக்களுக்கான கடன்கள்

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்	பொருளின் தன்மை மற்றும் பொருத்தமான சட்ட விதிகள்	வட்டி விகிதங்கள் மற்றும் பிற கட்டணங்கள்	வசதியைப் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை	முக்கிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
கவர்ச்சிகரமான மற்றும் நியாயமான வட்டி விகிதங்கள் - நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள்	கொமர்ஷியல் கிரெடிட் என்ட் .பைனான்ஸ் பி.எல்.சி இனது நிலையான வைப்பு வாடிக்கையாளர்கள் கொமர்ஷியல் கிரெடிட் என்ட் .பைனான்ஸ் பி.எல்.சி இல் பராமரிக்கப்படும் அவரது நிலையான வைப்புத்தொகைக்கு எதிராக கடன் வசதியைப் பெறலாம். பின்வரும் சட்ட விதிகள் இவ்வசதிக்கு பொருந்தும். ஒப்பந்த சட்டம் - தற்போதைக்கு நடைமுறையில் உள்ள வேறு ஏதேனும் சட்டங்கள் அல்லது அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் வேறு சட்டங்கள்	வட்டி விகிதங்கள் வட்டி விகிதங்கள் கொமர்ஷியல் கிரெடிட் என்ட் .பைனான்ஸ் பி.எல்.சி முகாமைத்துவத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இது வழங்கப்படும் நிலையான வைப்பு விகிதத்தை விட 3% -5% வரை மாறுபடும் மற்றும் கடனின் வெளிப்பாட்டின் படியும் மாறுபடும். பிற கட்டணங்கள் சேவைக் கட்டணம் எதுவும் பொருந்தாது அபராத வட்டி அபராத வட்டி விகிதம் பொருந்தாது.	வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளைக்குச் சென்று தங்கள் தேவைகளைப் பற்றி கலந்துரையாடலாம் தேவையான ஆவணங்கள் வாடிக்கையாளர் கையொப்பமிட்ட அசல் நிலையான வைப்புச் சான்றிதழ். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பம் கடன் ஒப்பந்தம் அங்கீகார கடிதம்.	- 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் வாடிக்கையாளர் நிறுவனத்தின் தற்போதைய நிலையான வைப்புதாரராக இருக்க வேண்டும் - மதிப்பீட்டின் அடிப்படையில் வசதி அங்கீகரிக்கப்படும். கடன் வெளிப்பாடு 95% அடையும் போது அல்லது பாதுகாக்கப்பட்ட நிலையான வைப்பு முதிர்வின் போது நிலுவையில் இருக்கும் போது, எது முதலில் வருகிறதோ, தானாகவே கடன் அடைக்கப்படும்.

புகார்களை கையாளும் நடைமுறை

உங்கள் கருத்துக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம். எங்கள் சேவைகள் உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், ஏதேனும் குறைகளைப் பகிர்ந்துகொள்ளும்படி நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். எங்களிடமிருந்து பதில் இல்லை என்றால், நீங்கள் நிதி ஒம்புட்ஸ்மன் சேவையின் மதிப்பீட்டினை அல்லது தலையீட்டினை நாடலாம்.

- வாடிக்கையாளர்கள் பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் தொடர்பாக புகார்களை அளிக்கலாம்
- எங்கள் குறித்த கிளைத் தலைவரைத் தொடர்புகொள்ளல்
- உடனடி உதவிச் சேவையினை தொடர்பு கொள்ளவும்: +94 112 000 000
- மின்னஞ்சல் அல்லது இணையத்தளம் மற்றும் இணைய அரட்டை வழியாக: ccl@cclk.lk அல்லது <https://www.cclk.lk>
- அழைப்பு மைய முகாமையாளரை வாட்ஸ்ஸப் மூலமாக தொடர்புகொள்ளலாம்; +94 076517136294
- எழுதவும்: தலைமை அலுவலகம் - எண். 106, யட்டிநுவர வீதி, கண்டி
- நகரக்கிளை - எண் 165, கின்ஸி வீதி கொழும்பு 08.
- நிதி ஒம்புட்ஸ்மேன்: 143யு, வஜிரா வீதி, கொழும்பு 05. +94 11 2 595 624
- மேலும் தகவலுக்கு புகார் கையாளுதல் கொள்கை, வாடிக்கையாளர்களுக்கான இணையத்தளத்தில் கிடைக்கிறது.

கடைசியாக 25 பெப்ரவரி 2025 அன்று மீள் – மதிப்பாய்வு செய்யப்பட்டது.